

பெயர் :

திகதி :

கடமையுணர்வு

சூழல்களுக்கு ஏற்ற மன உணர்வுகளை கட்டங்களில் நிரப்புக.

1. பெற்றோருடன்
இணைந்து வீட்டைச் சுத்தம்
செய்தேன்.



2. அம்மா வீட்டின்
தரையைக் கூட்டுகிறார், நான்
விளையாடுகிறேன்.



3. அம்மா சமைக்கும்போது
நான் தம்பியைப் பார்த்துக்
கொண்டேன்.



4. வீட்டின் பூச்செடிகளுக்கு
நீர் ஊற்றினேன்.



5. பாட்டிக்கு உடல்
நலமில்லை. நான் அவரைக்
கண்டு கொள்ளவில்லை.

